

வரி அட்டவணை இலக்கம்: 01

முதன்மை ஊழியத்திலிருந்தான கிரமமான இலாபங்களில் இருந்து மாதாந்த வரிக் கழிப்பனவுகள்

தமது முதன்மை வெளிப்படுத்தலினை தொழில்வழங்குனர்களுக்கு சமர்ப்பித்துள்ள அல்லது ஒரு ஊழியத்தை மட்டும் கொண்டுள்ள

- அனைத்து வதிவிட ஊழியர்களுக்கு மற்றும்
- இலங்கைப் பிரசைகளாகவுள்ள அனைத்து வதிவற்ற ஊழியர்களுக்கும் ,

இவ் வரி அட்டவணை ஏற்புடையதாகும்

01. வரி அட்டவணை இல. 01 ஆனது ஊழியர்களின் கிரமமான ஊழிய வருமானத்தில் இருந்து ஒரு கலண்டர் மாதத்தின் போது செலுத்தப்படற்பாலதான ஊதியத்தில் இருந்து வரி கழிப்பதற்கு பிரயோகித்தல் வேண்டும். வரி கழிப்பனவானது ஊழியரின் சம்மதத்தினை கருத்திற்கொள்ளாது கட்டாயமாக மேற்கொள்ளப்படுதல் வேண்டும்
02. ஊழியத்திலிருந்தான கிரமமான இலாபங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:
 - i. கூலிகள், சம்பளம், தரகுகள், மேலதிக நேர கொடுப்பனவு, பயணப்படி, மற்றும் ஏனைய படிகள், கட்டணங்கள், ஓய்வூதியம் அல்லது எந்தவொரு கொடுப்பனவு காலப்பகுதியிலிருந்தும் எழுகின்ற ஊதியத்திலிருந்தான அத்தகைய வேறு ஏதேனும் இலாபங்கள்,
 - ii. வீட்டு வசதி, மாற்றளிப்பு, மின்சாரம், தொலைபேசி சிட்டைகள் மற்றும் கனியாட்டம் போன்றவற்றின் மீதான கொடுப்பனவு , மற்றும் ஊழியரினால் அல்லது தொடர்புபட்ட தரப்பு ஊழியரினால்பெற்றுக்கொண்ட அல்லது ஈட்டப்பட்ட பிரதிலாபங்களின் நியாயமான சந்தைப் பெறுமதியிற்கு (காசல்லாத பிரதிலாபம்)
 - iii. மருத்துவ சிட்டைகள் அல்லது காப்புறுதி கொள்கைகள் மீதான கொடுப்பனவு (சமமான நியதிகளின் மீது எல்லா முழுநேர ஊழியர்களுக்கும் நன்மையானது கிடைக்கக்கூடியதாகவிருக்குமிடத்து, ஆளின் பல்மருத்துவ, மருத்துவ அல்லது சுகாதாரக் காப்புறுதிச் செலவுகளின் கொடுத்துத் தீர்த்தல் அல்லது மீளளிப்பு தவிர்ந்தவை),
 - iv. தனியாளின் அல்லது தனியாருடன் இணைந்த ஆளொருவரின் நன்மைக்காக வேறொரு ஆளுக்கான கொடுப்பனவுகள் அல்லது கைமாற்றங்கள்;
03. இந்த வரி அட்டவணையை தயாரிக்கும் போது மாதம் ஒன்றுக்கான தனிப்பட்ட நிவாரணம் ரூபா 150,000.00 ஏற்கனவே கழிக்கப்பட்டுள்ளது. என்வே, வரிக் கழிப்பனவானது, ஊழியத்திலிருந்தான அத்தகைய இலாபங்களில் இருந்து எந்தவொரு தொகையையும் கழிக்காது வரி அட்டவணைகளை பிரயோகித்து ஊழியத்திலிருந்தான இலாபங்களில் இருந்து மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
04. எவரேனும் ஊழியர் தொடர்பில் ஊழியத்திலிருந்தான மாதாந்த மொத்த கிரமமான இலாபங்கள் (மேலே 02 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட மொத்த ஊழிய வருமானம்) ரூபா 150,000.00 இற்கு குறைவாக காணப்பட்டு, ஆனால் ஒரு வரி மதிப்பீட்டாண்டின் போது எந்தவொரு மாதம் வரையிலான இலாபங்களின் கூட்டுத்தொகை ரூபா 1,800,000.00 இனை விஞ்சுமாயின், வரிக் கழிப்பனவுகளானது, அந்த மாதம் ஆரம்பித்து வரி அட்டவணை 05 இனைப் பிரயோகித்து மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
05. ஒரு வரிமதிப்பீட்டாண்டின் போது ஊழியர் ஒருவர் ஊழியத்தில் இணைந்து கொள்வாராயின் அல்லது ஓய்வு பெறுவாராயின் அவரது வரியை கழிப்பதற்கு வரி அட்டவணை இலக்கம் 05 பிரயோகிக்கப்படுதல் வேண்டும்.
06. சேசவை இடைநிறுத்தம் போன்ற ஏதாவது காரணங்களுக்காக, எவரேனும் ஊழியர் ஒருவருக்கு சம்பள நிலுவை செலுத்தப்படின், அத்தகைய சம்பள நிலுவைகளில் இருந்தான வரி கழிப்பனவிற்கு, , வரி அட்டவணை இலக்கம் 02 பிரயோகிக்கப்படுதல் வேண்டும்
07. ஊழிய வருமானத்திற்கு 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூன்றாம் அட்டவணையில் தரப்பட்டுள்ள விலக்களிக்கப்பட்ட தொகைகள் தவிர்ந்த விலக்களிப்புகள் எதுவும் இல்லை.

குறிப்பு: மொத்த-தொகை கொடுப்பனவுகள் மீதான வரி கழிப்பனவுகளுக்கு, வரி அட்டவணை 02 பிரயோகப்படுத்துதல் வேண்டும். ஒரே தரத்திலான கொடுப்பனவுகளுக்கு வரிக் கழிப்பனவிற்கு வரி அட்டவணை இலக்கம் 03 பிரயோகப்படுத்தப்படுதல் வேண்டும்.

கருக்கப்பட்ட வரி அட்டவணை – முதன்மை ஊழியத்திலிருந்தான கிரமமான இலாபங்கள்

ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்கள் (வரியிடற்பாலது)	வரி
1. ரூபா.150,000/- வரையிலான ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்கள்	- வரியிலிருந்து நிவாரணம்
2. ரூபா. 150,000/- இனை விஞ்சும் ஆனால் ரூபா. 233,333/- இனை விஞ்சாத ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்கள்	- ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்களின் 6% கழி ரூபா. 9,000/-
3. ரூபா. 233,333/- இனை விஞ்சும் ஆனால் ரூபா. 275,000/- இனை விஞ்சாத ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்கள்	- ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்களின் 18% கழி ரூபா. 37,000/-.
4. ரூபா. 275,000/- இனை விஞ்சும் ஆனால் ரூபா. 316,667/- இனை விஞ்சாத ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்கள்	- ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்களின் 24% கழி ரூபா. 53,500/-
5. ரூபா. 316,667/- இனை விஞ்சும் ஆனால் ரூபா. 358,333/- இனை விஞ்சாத ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்கள்	- ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்களின் 30% கழி ரூபா. 72,500/-.
6. ரூபா. 358,333/- இனை விஞ்சும் ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்கள்	- ஊழியத்திலிருந்தான மாதாந்த கிரமமான இலாபங்களின் 36% கழி ரூபா. 94,000/- .